

வலுவான இரண்டாவது பாதிக்கு அடித்தளம் அமைத்தல்

3/23/2021 வெளியிடப்பட்டது

கடுமையான வானிலை மற்றும் விநியோக சங்கிலி பற்றாக்குறை உள்ளிட்ட நமது வணிகத்தை பாதிக்கும் சமீபத்திய வெளிப்புற குறுக்கீடுகளை நிவர்த்தி செய்வதற்கான நமது குழுவின் கடின உழைப்பு மற்றும் செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். இந்த சவால்கள் இருந்தபோதிலும், நமது குழு உறுதியான நிதி, தரம் மற்றும் பாதுகாப்பு செயல்திறனை வழங்குகிறது.

கூப்பர் ஸ்டாண்டர்டின் வணிகம் வாகனத் தொழிலுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சவால்களால் உற்பத்தி அளவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டின் இரண்டாம் பாதியில் தயாரிப்பு தேவை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2021 க்கு மட்டும் 150 க்கும் மேற்பட்ட நிறுவல்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சிக்குத் தயாராவதற்கு, எங்கள் உலகளாவிய செயல்பாடுகளில் தொடர்ந்து ஸ்திரத்தன்மையைப் பேணுவதும், சவால்களை விரைவாகக் கண்டறிவதும், தேவைப்படும்போது ஆரம்பத்திலேயே உதவியை நாடுவதும் முக்கியம்.

COVID-19 ஐத் தவிர, வாகனத் தொழில் தொடர்ந்து உருமாற்றம் பெற்று வருகிறது. நான் அடிக்கடி கேட்கும் ஒரு விஷயம் தற்போதைய மின்சார வாகனங்கள் (EV) மற்றும் இந்த மாற்றம் சந்தையில் நமது வணிகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதே. காலப்போக்கில் எரிபொருள் தயாரிப்புகளுக்கு குறைந்த தேவை இருக்கக்கூடும், EV சந்தை கூப்பர் ஸ்டாண்டர்ட்'க்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது. வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் மின்கலன்கள் போன்ற EV தேவைகளை நிவர்த்தி செய்ய நம் குழுக்கள் நமது எரிபொருள் மற்றும் பிரேக் டெலிவரி மற்றும் திரவ பரிமாற்ற தயாரிப்பு வகைகளிலிருந்து நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகின்றன. உண்மையில், திட்டமிடப்பட்ட 150 நிறுவல்களில் 25 மின்சார வாகனங்களுக்காகும் மற்றும் கூப்பர் ஸ்டாண்டர்டு உலகளவில் சிறந்த 25 EV தளங்களில் 16 வது சப்ளையராக உள்ளது.

பல பகுதிகளில் நமது நெகிழ்திறனை நாம் தொடர்ந்து நிரூபிக்கும்போது, ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தை நாம் கவனிப்பது அவசியம், மேலும் அதை முன்கூட்டியே கண்டறிந்து சரி செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். குறிப்பாக இது பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமாகும். உங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பிற்காக அனைத்து ஊழியர்களும் பங்கு வகிக்க வேண்டும் என்பதை எமது மொத்த பாதுகாப்பு பண்பாடும் எதிர்பார்க்கிறது. சாத்தியமான இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அதிக எச்சரிக்கையாக இருங்கள், அனைத்தும் உட்பட சிறிய சறுக்கல்கள் முதல் கடுமையான காயங்கள் வரை பாதுகாப்பற்ற நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க உதவுங்கள். இது நமது COVID பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கும் பொருந்தும், தயவுசெய்து நமது நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பான நடத்தைகளைத் தொடரவும். மார்ச் 12 ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தில் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மொத்தமாக 53 பேர் இருந்தனர்.

எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான மதிப்பீட்டை வழங்குவதற்கான உங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு நன்றி. நமது மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதன் மூலமும், நமது வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதன் மூலமும், நமது சமூகங்களில் சாதகமாக விளைவு ஏற்படுத்துவது மூலமும், ஆண்டு முன்வைக்கும் எந்தவொரு சவால்களுக்கும் நாம் தயாராக இருப்போம் என்று நான் நம்புகிறேன்.

ஜெஃப் எட்வர்ட்ஸ்

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி



பின்வரும் சந்தர்ப்பங்களில் உங்கள் உள்ளூர் HR துறையைத் தொடர்புகொள்ளவும் மற்றும் பணிபுரிய வருகைதர வேண்டாம்:

- காங்ச்சல் (100.4°F / 38°C அல்லது அதற்கு மேல்) அல்லது ஃப்ளூ போன்ற அறிகுறிகள் இருந்தால்
- சயமாக தனியாக இருக்குமாறு அல்லது சயமாக தனிமைப்படுத்தி கொள்ளுமாறு உங்கள் உள்ளூர் சுகாதாரத் துறை அல்லது சுகாதார வழங்குநர் மூலம் வழிகாட்டப்பட்டுள்ளது.
- கடந்த 14 நாட்களில் COVID-19 சோதனையில் நேர்மறை முடிவு வந்திருக்கும் அல்லது அதற்காக சோதிக்கப்படும் எவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறீர்கள்

COVID வழிகாட்டல்கள்

- கைகளை அடிக்கடி கழுவவும்
- கைகளை மற்றவர்களுடன் குறுக்க வேண்டாம்
- இருமும்போதும் தும்மும்போதும் மூடிக்கொள்ளுங்கள்
- மற்றவர்களிடமிருந்து 1-2 மீட்டர் / 3-6 அடி தூரத்தில் இருங்கள்
- சந்திப்புகளைக் குறுகியதாக வைத்திருங்கள்
- பொதுப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துங்கள்
- மக்கள் கூட்டமுள்ள இடங்களைத் தவிர்த்துங்கள்
- நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருங்கள்

நெறிமுறை தொடர்பான அறிக்கை அளிக்கும் ஆதார அமைப்புகள்

- உங்களுடைய மேற்பார்வையாளர் அல்லது மேலாளர்
- மனிதவளக் குழுவின் எந்த உறுப்பினரும்
- சட்டத்துறை அல்லது நெறிமுறை மற்றும் அதைக் கடைபிடித்தலுக்கான அலுவலகம் (ethicsandcompliance@cooperstandard.com)
- உலகளாவிய நெறிமுறைகள் மற்றும் இணக்கக் குழுவின் ஏதேனும் உறுப்பினர்
- நீங்கள் விரும்பும் பட்சத்தில், அடையாளம் தெரியாமல்* www.csintegrityline.com என்பதில் உள்ள கூப்பர் ஸ்டாண்டர்ட் இண்டக்ரிட்டிடைவன் *நாங்கள் செயல்படும் சில நாடுகளில் சில அடையாளமற்ற அறிக்கை அளித்தல்கள் அனுமதிக்கப்படமாட்டா என்பதைத் தயவுசெய்து குறித்துக்கொள்ளவும்.

மாதாந்திரப் புதிய செய்திகளுக்கு இதைப் பார்க்கவும்

மாதாந்திரக் கடிதங்கள் Cooper Standard வலைத்தளத்தில் இடுகையிடப்படும்:

<https://www.cooperstandard.com/covid-19-employee-communications>. தயவு செய்து

இதை பயன்படுத்தவும்

கடவுச்சொல்: CS குழுப் பணிக்கான அணுகல் (கடவுச்சொல்லானது சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களுக்கு சென்சிட்டிவ் ஆனதாகும்).